

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

திருக்கோவில் பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானங்கள் மற்றும் செலவுகள் கணக்கு, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை அதிகாரச் சட்டத்தின் 172(1) ஆம் உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு திருக்கோவில் பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையாக மற்றும் நியாயமாக வெளிப்படுத்துகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தலும் நியாயமாகச் சமர்ப்பித்தலும் மற்றும் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்ற நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு இயலுமான வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு, நிருவகிக்கின்ற தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப்

பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் அற்றவை என்பதற்கான உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் அதன் பொருண்மையான தன்மையானது இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் அமூல்படுத்தப்படுகின்ற பொருளாதார தீர்மானம் தொடர்பான ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் அடிப்படையில் தங்கியுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னால் மேலும்:

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமூல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் ஆகிய காரணங்களினால் ஏற்படுவதினாலாகும்.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்தப்படுகின்ற கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத் தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படுத்தல்கள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்கான அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வு நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபை செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், கடமைகள், மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும்,

- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தில் கீழே குறிப்பிட்ட தேவைப்பாடுகள் சம்பந்தமாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டன.

(அ) பிரதேச சபையின் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகளானவை சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) சபைக்குச் சொந்தமான பொதுக் கிணறுகள் உள்ள போதிலும், அப் பொதுக் கிணற்றிற்கான பெறுமதி மதிப்பிடப்பட்டு 2020 தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரையான கணக்குகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.	ஏதிர்வரும் நிதியாண்டுக்கான நிதிக்கூற்றுக்களில் நிச்சமயமாகச் சேர்த்து கொள்ளப்படும் என்பதனை அறியத் தருகின்றேன்.	பொதுக் கிணறுகள் பெறுமதியினை சரியாகக் மதிப்பிட்டு நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் PSDG நிதித்திட்டத்தின் கீழ் ரூபா 378,913 செலவில் பூர்த்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்ற பொதுச் சந்தை மலசலகூடமானது நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருக்கவில்லை.	-மேற்படி-	நிதிக்கூற்றுக்களில் காணப்படும் பிழையான பதிவினை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படல்வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மை	சபையின் கருத்துரை	சிபார்சு
1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் 134 பிரிவு	அதிகார எல்லையினுள் அமைந்துள்ள வீதவரி வருமான மூலங்களை இனங்கண்டு சபையின்	மிக விரைவில் மக்கள் பிரதிநிதிகளுடன் உரிய சபைத்	ஆறுவிட வேண்டிய நிலுவை வருமானங்களினை மிக விரைவாக

	வருமானத்தினை அதிகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	தீர்மானத்துடன் வீதவரி அறவிடும் நடவடிக்கை கடைப்பிடிக்கப்படும்.	அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் 571(1),(2),(3)	இரண்டு ஆண்டுகளிற்கு மேற்பட்ட ரூபா 873,185 காலங்கடந்த 04 வைப்புக்கள் தொடர்பில் சபை உரிய நபர்களிற்கு திருப்பிக் கொடுக்கவோ அல்லது வருமானக் கணக்கிற்கு மாற்றுவதற்கோ சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது அறவித்தல் என்பன குறிப்பிட்டவர்களுக்கு வழங்கப்பட்டு பதில் கிடைக்காதவிடத்து பூரணப்படுத்த முடியும்.	நிதி பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
2006 ஆம் ஆண்டின் பெறுகை வழிகாட்டி நெறி 7.11	ரூபா 17,678,131 விலைமனுவிற்கு மீள் கோரல் அடிப்படையில் விலைமனு கோரப்பட்டிருக்கவில்லை.	உரிய காலத்தில் நடாத்த முடியாமல் இந்நடைமுறையினை பின்பற்றப்படவில்லை.	பெறுமை வழிகாட்டி நெறியின் பிரகாரம் கூட்டம் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
IAI/2002/02 ஆம் இலக்க 2002 நவம்பர் 28 ஆந் திகதிய திறைசேரி சுற்றறிக்கை	ரூபா 2,731,300 கணினிகள் மற்றும் கணினி உதிரிப்பாகங்கள், கணினி மென்பொருட்கள் என்பவற்றை பதிவதற்கான தனியான பதிவேடுகள் பேணப்பட்டிருக்கவில்லை	களஞ்சியப் பொறுப்பாளருக்கு இது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டு ஒவ்வொரு கணினி மற்றும் உதிரிப்பாகங்களுக் கு தனியாக கோவை இடுமாறு வலியுறுத்தப்பட்டு ள்ளது	திறைசேரி சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 7,960,289 ஆக இருந்ததுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 12,533,099 ஆகும்.

2.2 நிதிக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

சிபாரிசு

2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மறுக்கப்பட்டிருந்த ரூபா 100,240 காசோலை தொடர்பில் மீளாய்வாண்டின் இறுதிவரை

இக்காசோலையானது வங்கியினால் தீர்வையாக்க மறுக்கப்பட்டதற்கு இணங்க

காசேட்டின் தேவையான சீராக்கங்களை

காசேட்டில் தேவையான சீராக்கங்களை இன்னும் வங்கிக் மேற்கொண்டு
 மேற்கொண்டு உண்மையான காசு மீதி கணக்கிணக்கக் கூற்றில் உண்மையான காசு
 கண்டறிவதற்கு சபையினால் நடவடிக்கை காட்டப்பட்டு வருகின்றது. மீதியினை
 எடுக்கப்பட்டிருக்கவில்லை. கண்டறிவதற்கு
 நடவடிக்கை எடுத்தல்
 வேண்டும்.

2.3 வருமான நிருவாகம்

2.3.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரியும் வரியும்	6,000	6,000	48,750	(42,750)	-	-	-	-
(ii) வாடகை	6,043,785	6,043,785	6,703,080	(659,295)	4,895,000	5,443,021	5134430	4,066,628
(iii) உத்தரவுப்பத்திரக் கட்டணம்	980,000	980,000	770,740	209,260	689,000	826,990	826,990	-
(iv) ஏனைய வருமானம்	12,503,000	12,503,000	10,997,576	1,505,423	3,262,000	3,220,440	3,107,850	171,937
கூட்டுத் தொகை	19,532,785	19,532,785	18,520,146	1,012,638	8,846,000	9,490,451	9,069,270	4,238,565

2.3.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

சபையின் அனைத்து வருமானங்களையும் சேகரிக்கும் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் கீழே தரப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு அறிவிடப்பட வேண்டிய கடை வாடகை ரூபா 1,948,123 அறிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	2024 ஆம் ஆண்டிற்குள் அறிவிட எதிர்பார்த்துள்ளோம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.	அறிவிட வேண்டிய நிலுவை வருமானங்களினை மிக விரைவாக அறிவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) சபையினால் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த 05 விளம்பரப் பதாகைகளுக்கான கட்டணமாக ரூபா 419,950 யினை 2019 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரை அறிவிடப்பட்டிருக்கவில்லை.	நிலைய உரிமையாளர்களுக்கு கம்பனி விளம்பரப் பதாகைகள் நிறுவுதல் தொடர்பான அறிவுறுத்தல் வழங்கி வினைதிறனாக அறிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	அறிவிட வேண்டிய வருமானங்களில் மிக விரைவாக அறிவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) சபையினால் மாகாண சபையின் பிரதம செயலாளரிடமிருந்தும் மற்றும் ஏனைய அதிகாரிகளிடமிருந்தும் 2024 திசெம்பர் 31 இல்	கோரிக்கை விடுத்துள்ள ஆவணங்கள் கிடைக்கப் பெறுமிடத்து விரைவாக	உரிய முறைப்படி உரிய காலத்தில் அறிவிட நடவடிக்கை

பெறவேண்டியதாக உள்ள முத்திரைக் கட்டணம் ரூபா 1,436,450 அறவிடுவதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

உள்நாட்டு இறைவரித் எடுத்தல் வேண்டும். திணைக்களத்திடம் கோரிக்கை விடப்படும்

3. செயற்பாட்டு மீளாய்வு

பிரதேச சபை அதிகாரச்சட்டத்தின் 3 ஆம் பிரிவு என்பவற்றின் கீழ் பொது சுகாதாரம், பொதுப் பாவனைச் சேவைகள், பொது வீதி தொடர்பான விடயங்களை முறைமைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல், பொதுமக்களின் நல்வாழ்வு, வசதிகள், நலன்புரி என்பனவாக சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(ஆ) ஐந்து வருடங்களுக்கு மேலாக விளைவற்றுக் காணப்படும் ரூபா 3,960,834 கூட்டுப் பெறுமதிகளினைக் கொண்ட 03 வங்கி நடைமுறைக் கணக்கு மீதிகளினை வருமானம் உழைக்கும் மூலங்களில் ஈடுபடுத்துவதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சபையின் தீர்மானத்தின் மூலம் கூடிய வருமானத்தினைப் பெறுவதற்காக துரித நடவடிக்கை எடுக்கப்படும்.	மேலதிக நிதியினை உரிய அனுமதியுடன் வருமானம் உழைக்கும் மூலங்களில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) மறுக்கப்பட்ட காசோலை மற்றும் வசூலிக்கப்படாத காசோலைகள் முறையே ரூ. 100,240 மற்றும் ரூபா 82,100 க்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	இக் காசோலையானது வங்கியினால் தீர்வையாக்க மறுக்கப்பட்டதற் கிணங்க இன்னும் வங்கிக் கணக்கிணக்கக் கூற்றில் காட்டப்பட்டு வருகின்றது.	காசோலை தொடர்பாக தேவையான சீராக்கங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) தம்பிலுவில் பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியிலுள்ள 06 கடையறை மற்றும் பழைய கடையறையொன்றினை வாடகைக்கு வழங்குவதற்கு 04 வருடங்களுக்கு மேலாக சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	வீதியோர மற்றும் நடமாடும் வியாபாரம் அதிகரித்துள்ளதால் கடையறைகளை கேட்கும் வீதம் குறைந்து காணப்படுகின்றது.	

3.2 சச்சரவுத் தன்மையான கொடுக்கல் வாங்கல்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபாரிசு
மீளாய்வாண்டில் கொள்வனவு செய்யப்பட்ட காகிதாகிப் பொருட்கள் ரூபா 111,355 பதிவு இல்லாமலும், விநியோகம் செய்யப்பட்டமைக்கான பதிவுகள் இல்லாமலும் இக் கொள்வனவுக்கான கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இக் கொள்வனவின் உண்மைத் தன்மையினை கணக்காய்வின் போது உறுதிப்படுத்த முடியாதிருந்தது.	மீளாய்வாண்டுக் காக கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 111,355.00 பெறுமதியான காகிதாதிகள் பொருட்களில் ஒருசில பொருட்கள் தவிரந்த ஏனைய பொருட்கள், பொருட் பதிவேட்டில் பதிவிடப்படாமை இது களஞ்சியத்தை பராமரித்த	உரிய முறைப்படி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு விநியோகிக்கப்படல் வேண்டும்.

உத்தியோகத்தரின்
கவனனத்தால்
ஏற்பட்டதாகும். இனிவரும்
காலங்களில் இவ்வாறான
தவறுகள் இடம்பெறாது.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

(அ)	கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
	மீளாய்வாண்டின் ஜனவரி தொடக்கம் திசம்பர் மாதங்கள் வரை சபையினால் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட PS-05 ஆவணத்தின் பிரகாரம் நாளாந்தம் காசாக பெறப்பட்ட வருமானங்களில் ரூபா 1,720 தொடக்கம் ரூபா 503,000 வரை வங்கியில் வைப்புச் செய்யப்படாது நாளாந்தம் கையிருப்பாக காணப்பட்டிருந்ததுடன், அப் பணத்தினை பாதுகாப்பதற்கு நிதிப் பிரமாணத்தின் பிரிவு 315 மற்றும் 316 இல் குறிப்பிட்டதற்கமைய இரும்பு பாதுகாப்புப் பெட்டக வசதி சபையினால் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை.	பி.ப. 3.00 மணிக்குப் பின்னர் வரும் வருமானங்கள் விடய உத்தியோகத்தரால் மறுநாள் மு.ப. 10.00 மணிக்கு முன்னர் வங்கியில் வைப்புச் செய்யப்படுகின்றது இனிவரும் காலங்களில் இத்தவறினை நிவர்த்தி செய்யும் முகமாக பாதுகாப்புப் பெட்டகம் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.	பாதுகாக்கும் முகமாக பாதுகாப்புப் பெட்டகத்தில் பாதுகாக்கப்படல் வேண்டும்.
(ஆ)	மண்டானை திண்மக்கழிவு நிலையத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் குப்பைகளினை வெட்டி அரியும் இயந்திரம் 05 வருட காலமாக பழுதடைந்திருந்தும் அதனை திருத்தம் செய்து மீளப் பயன்படுத்துவதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	மண்டானை திண்மக்கழிவு நிலையத்தின் காணப்படும் குப்பைகளினை வெட்டி அரியும் இயந்திரம் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	மிக விரைவாக திருத்தம் செய்து மீளப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ)	சபையினால் பயன்படுத்தப்பட்டுவரும் 09 வாகனங்களின் உரிமையினை சபையின் பெயரில் மாற்றிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	வாகனங்களின் திருத்துவதற்கு அல்லது ஏலத்தில் விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.	மிக விரைவாக உரிமையை மாற்றிப் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

3.4 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

சபையில் கடமையாற்றி ஓய்வுபெற்றுச் சென்றவர்கள் மற்றும் இறந்தவர்களிடம் இருந்து 2005 தொடக்கம் 2024 ஆண்டு காலப்பகுதி வரை அறவிட வேண்டிய விழா முற்பணக் கடன், விசேஷ கடன் மற்றும் இடர் கடன் ஆகியவற்றை 33 உத்தியோகத்தார்களிடமிருந்து அறவிட வேண்டிய கூட்டுமொத்தம் ரூபா 533,393 அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

ஓய்வுபெற்றுச் சென்றவர்களின் கடன் நிலுவைகளை பணிக் கொடையிலிருந்து பெற்றுக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிபார்சு

உரிய முறைப்படி உரிய காலத்திற்குள் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு அவதானிப்பு

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 40 ஆம் பிரிவு பிரகாரம் உள்ளகக் கணக்காய்வின் மூலம் நிறுவன செயற்பாட்டு நடைமுறையை மேம்படுத்தல் மற்றும் செயலாற்றலை உயர்த்துவதற்காக பரிந்துரைகளை தயாரித்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

உள்ளகக் கணக்காய்வுத் திட்டம் முறையாகத் தயாரிக்கப்பட்டு அதில் கூறப்பட்டுள்ள கணக்காய்வானது வினைதிறனான வகையில் மேற்கொள்ள உறுதி செய்யப்பட்டு வருகின்றது.

சிபாரிசு

உள்ளகக் கணக்காய்வு வழிகாட்டி இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4.2 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு

சபையினால் மீளாய்வாண்டுக்காக தயாரிக்கப்பட்ட பாதீடானது கடந்த காலங்களில் அறவிடப்பட்ட உண்மையான வருமானங்கள் மற்றும் வருமான தரவுகளின் உண்மை நிலவரம் போன்றவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்காததனால் பாதீடு செய்யப்பட்டிருந்த 06 வருமான விடயங்கள் தொடர்பில் எவ்வித அறவீடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

எதிர்வரும் காலங்களில் அனைத்து வருமான விடயங்களிலும் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சிபாரிசு

உரிய முறையில் உண்மையான வருமானங்களை அடிப்படையாக கொண்டு பாதீட்டினை தயாரித்தல் வேண்டும்.

4.3 சுற்றாடல் பிரச்சினை

கணக்காய்வு அவதானிப்பு

1988 இன் 56 ஆம் இலக்க மற்றும் 2000 இன் 53 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தம் செய்யப்பட்ட 1980 இன் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டம் மற்றும் அதன் கீழ்

சபையின் கருத்துரை

சில நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்கள் காலாவதி ஆகியமையால்

சிபாரிசு

சட்டத்தின் பிரகாரம் சுற்றாடல் அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்

அமுலாகும் பிரமாணங்களுக்கு இணங்க சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரங்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய தொழில் நிறுவனங்களை முறையாக இனங்கண்டு கொள்ளப்படாமல் 2020 ஆம் ஆண்டில் சுற்றாடல் அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொண்ட 25 தொழில் நிறுவனங்களுக்கு மாத்திரம் பதிவேடுகள் பேணப்பட்டு வருவதுடன் அவை கணக்காய்வுத் திகதி வரைக்கும் இற்றைப்படுத்தப்பட்டிருக்கவில்லை

அவர்களுக்கு பல தடவைகள் புதுப்பிக்குமாறு கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும் அவர்களால் புதுப்பிக்கப்படவில்லை.

கொள்ளக்கூடிய தொழில் நிறுவனங்களை அடையாளம் கண்டு பதிவேடுகளை இற்றைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4.4 திண்மக்கழிவு முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

தாண்டியடியில் புதிதாக அமைக்கப்படும் சேதனப்பசளை உற்பத்தி நிலையத்திற்காக ரூபா 1,607,000 பிளாஸ்டிக் கட்டர் மற்றும் மரம் அரியும் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்த போதிலும், அதனை கணக்காய்வுத் திகதி வரை பயன்படுத்துவதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

சேதனப் பசளை உற்பத்தி நிலையத்தின் வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டவுடன் இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

சிபாரிசு

இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.